

## நடப்பு நிகழ்வுகள்- மார்ச் 24 - 2018

- ❖ உலக காசநோய் தினம் (World Tuberculosis Day) - மார்ச் 24. 2018-க்கான கருப்பொருள்: தேவை – காசநோய் இல்லா ஓர் உலகிற்கான தலைவர்கள் (Wanted: Leaders for a TB-free world) என்பதாகும்.
- ❖ “கம்பர் திருநாள்” - மார்ச் 24 அன்று தமிழக அரசினால் அனுசரிக்கப்பட்டது.
- ❖ பூமி மணி நேரம் (Earth Hour) 2018 : 24 மார்ச் 2018, 8.30 முதல் இரவு 9.30 வரை. நோக்கம்: “இயற்கை ஒளிரட்டும்” (Let Nature Shine)
- ❖ ஆண்டுதோறும் மார்ச் 24 அன்று மொத்த மனித உரிமை மீறல்களின் உண்மைக்கான உரிமை மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் கண்ணியத்திற்கான சர்வதேச தினம் கடைபிடிக்கப்படுகிறது.
- ❖ மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையின (CRPF) 79வது எழுச்சி தினம் (Raising Day) மார்ச் 24 அன்று அனுசரிக்கப்பட்டது. மத்திய ரிசர்வ் படை (Central Reserve Police Force) துவங்கப்பட்ட நாள் - 27 ஜூலை 1939 ஆகும்.
- ❖ “ஜி.கே.ரெட்டி தேசிய நினைவு விருது 2017” (G.K.Reddy Memorial Award for 2017) ஊடகவியலாளர் கரண் தாப்பருக்கு வழங்கப்பட்டுள்ளது.
- ❖ காது கேளாதோருக்கு உதவும் வகையில் 3000 சொற்களடங்கிய முதலாவது இந்திய சைகை மொழி அகராதியை (Indian Sign Language Dictionary) மத்திய சமூக மற்றும் அதிகாரமளித்தல் துறையமைச்சர் தாவர்சந்த் கெலாட் வெளியிட்டார்.

- ❖ கர்நாடகா மாநிலத்திலுள்ள “பரிவாரா” (Parivara) மற்றும் “தலவாரா” (Talawara) ஆகிய ஜாதிகளை மலைவாழ் இனத்தவர் பட்டியலில் ( Scheduled Tribes) சேர்ப்பதற்கு மத்திய காபினட் ஒப்புதல் வழங்கியுள்ளது.
- ❖ சமீபத்தில் மரணமடைந்த இங்கிலாந்தைச் சேர்ந்த அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் (Stephen Hawking) நினைவாக சிறப்பு அஞ்சல் உறையை இந்திய தபால் துறை வெளியிட்டுள்ளது.
- ❖ இந்திய இரயில்வேயின் ஐ.ஆர்.டி.சி (IRCTC – Indian Railway Catering and Tourism Corporation) நிறுவனம் “ஓலோ கேப்ஸ்” (Ola Cabs) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் இரயில் பயணிகள் ஐ.ஆர்.டி.சி இணையதளம் இல்லது மொபைல் செயலியின் மூலம் “ஓலா” டாக்சி பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
- ❖ ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் மானு பேக்கர் மகளிருக்கான 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றார்.
- ❖ தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சாத்தியக்கூறு உள்ள பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் மற்றும் நுண்ணறிவுப் பிரிவினரின் தயார் நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக “சாகர் கவச் or கடற்கவசம்” (Sagar Kavach) எனப்படும் கடலோரப் பாதுகாப்பு ஒத்திகையானது 13 தமிழகக் கடலோர மாவட்டங்களில் 22.03.2018 காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மேற்கொள்ளப்பட்டது.
- ❖ மதுரை மாவட்டம், கவசகோட்டையில் நடந்த ஆய்வில், கி.பி., 1ம் மற்றும் 2ம் நூற்றாண்டைச் சேர்ந்த, 'பிராமி' எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இதில், தமிழரின் தொன்மை எழுத்து வடிவமான, தமிழ், 'பிராமி' எழுத்துகள் பொறித்த, கருப்பு, சிவப்பு வண்ணமுடைய பாளை ஓடுகள், முதுமக்கள் தாழி, சுடுமண் பொம்மைகள், மண்பாண்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பாளை ஓடுகளில், கி.பி., 1- மற்றும் 2ம் நூற்றாண்டை சேர்ந்த, தமிழ் பிராமி எழுத்து வடிவம் இடம் பெற்றுள்ளது.